

## Tamil Murli Quiz 29-03-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: [20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள்](#) மற்றும் [பழைய வினாடி-வினா.abc](#)

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

தந்தையின் அவதாரத்தின் தேதிதான் ஆதி ரத்தினங்களின் பிறந்த தேதி

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	ஆஆதிரத்தினங்களின் பிறந்த தேதி	தந்தையின் அவதாரத்தின் தேதி
B	ஆதி ரத்தினங்களின் பிறந்த நேரம்	சங்கமயுகம், பிரம்ம முகூர்த்தத்தின் நேரம்
C	உங்கள் அனைவரின் ராசி	உலகத்திற்கு நன்மை செய்யும் தந்தையின் ராசி
D	உங்கள் பதவி	மாஸ்டர் சர்வ சக்திவான்
E	கர்மாதீத நிலை	இறுதியில் தான் அடையவேண்டும்
F	தந்தை மற்றும் குழந்தைகள் விரும்பும் ஒரே ஒரு விசயம்	தந்தை மற்றும் குழந்தைகள் சமமாகிவிடவேண்டும்

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

எல்லைக்கப்பற்பட்ட வானப் பிரஸ்தி என்றால் நிரந்தரமாக ஏகாந்தத்தில் எப்பொழுதும் \_\_\_\_\_ இருப்பது.

- A. ☐ எக்ரஸ்திதியில்  
B. ☒ நினைவு சொருபமாக  
C. ☐ குஷியாக  
D. ☐ ஆடாமல் அசையாமல்

Q.4) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

உயர்ந்த பாக்கியத்தின் ரேகைகளில் முக்கியமாக என்னென்ன விஷயங்கள் பார்க்கப்படுகிறது?

- A. ☐ எதிகாலம், கடந்த காலம் மற்றும் நிகழ்காலம்  
B. ☐ நாள், நட்சத்திரம், இடம் மற்றும் குடும்பம்  
C. ☒ நாள், கிழமை, நேரம், முக்கிய கிரகம், குளம், தர்மம் மற்றும் செல்வம்  
D. ☐ தாய், தந்தை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் பாக்கியங்கள்

Q.5) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

நம்முடைய பாகியத்தின் நட்சத்திரத்தில் என்ன தெரிவதாக பாபா கூறுகிறார்?

- A. ☒ கிரீடம் மற்றும் ஆசனம்  
B. ☐ திலகம் மற்றும் கிரீடம்  
C. ☐ திலகம் மற்றும் சிம்மாசனம்  
D. ☐ சொர்க்கம் மற்றும் ராஜ்ஜியம்

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்:

வானபிரஸ்திகள் ஏகாந்தம் மற்றும் நினைவில் இருப்பார்கள். ஒருபோதும் விளையாட்டை விளையாட மாட்டார்கள் .

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.7) சரியா தவறா என்று குறிக்கவும்:

குழந்தைகளை சந்திப்பதற்காக ஸ்வயம் தந்தை தன்னுடைய உலகத்தை விட்டு விட்டு வருகிறார். அரைக்கல்பமாக உங்களுடைய உலகத்தை விட்டு விட்டு வந்து விடுங்கள் என்று பாடினீர்கள். அதன் பலனாக இப்போது நேரிலேயே சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் .

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.8) சரியா தவறா என்று குறிக்கவும்:

எப்படி ரோஜா மலர் முள்ளுடன் சேர்ந்து இருக்கிறது. அந்த முள் அதற்க்கான பாதுகாப்பு சாதனம் ஆகும். அப்படி துக்கம் கூட நினைந்துவதற்கான சாதனமாக உள்ளது .

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.9) இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

சக்தி நிறைந்த உள்ளுணர்வு மூலமாக \_\_\_\_\_ மூலம் சேவை செய்யக்கூடிய உலகிற்கு நன்மை செய்பவர் ஆகுக.

- A. ☐ உறுப்புக்களின்  
B. ☐ பரிவாரத்தின்  
C. ☒ மன சக்தி  
D. ☐ பாபாவின் துணை

Q.10) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

அசரீரி தன்மையின் பயிற்சி மற்றும் வீணான எண்ணம் என்ற உணவின் பத்தியத்தின் மூலமாக தன்னை \_\_\_\_\_ ஆக்குங்கள்.

- A. ☒ ஆரோக்யமானவர்களாக  
B. ☐ சக்தி சாலிகளாக  
C. ☐ சந்தோசமானவர்களாக  
D. ☐ அன்பானவர்களாக